

## வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலை – 2015

---

வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான முற்றுமடங்கிய வருமானக் கூற்று, மூலதனத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின்தும் ஏனைய விளக்கத் தகவல்களின்தும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. தொழிற்சாலையின் ஆண்டறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

---

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுப்பட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

---

எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். உயர் கணக்காய்வு நிறுவனத்தின் சர்வதேச கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்ததாக (ISSAI 1000 – 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களில் உள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் தொழிற்சாலையின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்திற் கொள்கின்றாரேயன்றி தொழிற்சாலையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்திற்கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான

தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டு மொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### **1.4 கம்பனியின் உருவாக்கம் மற்றும் உரிமையாண்மை**

---

வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலை 1982 இன் 17 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டு மீண்டும் 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசின் பூரண உரித்துடைய அரசு கம்பனியொன்றாகும்.

#### **1.5 பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

---

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் சீராக்கப்படுமாயின் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களிலுள்ள பல மூலதாரங்கள் பொருண்மையாகப் பாதிக்கப்படலாம்.

### **2. நிதிக் கூற்றுக்கள்**

---

#### **2.1 பாதகமான அபிப்பிராயம்**

---

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவத்தின் காரணமாக வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது, நிதிசார் செயலாற்றலைனையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் வழங்கவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### **2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்**

---

##### **2.2.1 நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலை**

---

நாளோன்றிற்கு 1,200 மெற்றிக் தொன் கரும்பு வீதம் அரைக்கும் 160 நாட்களுக்குள் 192,000 மெற்றிக் தொன்கள் கரும்பினை அரைப்பதன் மூலம் 16,320 மெற்றிக் தொன் சீனி மற்றும் தொழிற்கூடத்தினாடாக 30 மெற்றிக் தொன் மொலேசஸ் மற்றும் வருடாந்தம் 9,000 மெற்றிக் தொன் (300 நாட்களுக்குள்) உற்பத்திக்கு ஈடுபடுத்துவதன் மூலம் 3.9 லீட்டர் மில்லியன் அளவான ஸ்பிரிட்டும் மொத்த தேசிய உற்பத்திக்காக பங்களிப்பதற்கு இயலுமை காணப்படும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை 1993

செப்தம்பர் 01 ஆந் திகதி தற்காலிகமாக அரசினால் கையேற்கப்பட்டிருந்ததுடன் 1,139 ஊழியர்களுக்கு நட்டாடு வழங்கப்பட்டது. எவ்வாறெனினும் அந்த தொழிற்சாலை 1994 மார்ச் 31 ஆந் திகதி முதல் எதுவித உற்பத்திச் செயற்பாடுகளுமின்றி மூடப்பட்டிருந்தது.

இந்த காரணத்தால் தொழிற்சாலைக்குச் சொந்தமான சொத்துக்களை பயன்படுத்த முடியாது போயிருந்ததுடன், தற்போதுள்ள 39 ஊழியர்களுக்காக வருடாந்தம் திறைசேரி நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்பளம் செலுத்த நேர்ந்துள்ளது. அதன் பிரகாரம் நிறுவனத்தின் தொடந்தியங்கும் நிலை தொடர்பில் நிச்சயமற்ற நிலைமையொன்று காணப்பட்டது.

## 2.2.2 இலங்கைக் கணக்கீட்டு நியமம்

---

### (அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 01

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) நியமத்தின் 01 ஆம் பந்தியின் பிரகாரம் முழுமையான நிதிக்கூற்றுத் தொகுதியொன்றில் காணப்பட வேண்டிய காசுப்பாய்ச்சல் கூற்று சமர்ப்பிக்கப்பட்டிராததுடன், உரிமை மூலதனத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் கணக்கீட்டுக் குறிப்புகள் என்பன உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ii) நியமத்தின் 117 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு அடிப்படை மற்றும் நிதிக்கூற்றுக்களைப் புரிந்து கொள்வதற்குத் உரியதாக பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு கொள்கைகள் என்பன நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

### (ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 02

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (ii) நியமத்தின் 09 ஆம் பந்தியின் பிரகாரம் இருப்பானது கிரயம் அல்லது தேறிய தேறக்கூடிய பெறுமதி ஆகிய இரண்டில் குறைந்த பெறுமதியின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களில் காட்டப்படாமல் ரூபா 47,440,818 தொகையான இருப்புக்கள் புத்தகப் பெறுமதியின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தன.
- (iii) இருப்புப் பெறுமதியினுள் 2010 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து காணப்பட்ட ரூபா 17,410 பெறுமதியான பழைய பண்ணை உணவுப்பொருள் இருப்பொன்று உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், இந்த இருப்பிற்காக நிதி ஒதுக்கீடொன்று அல்லது இருப்புப் பதிவழிப்பொன்று நடப்பாண்டினுள் இடம்பெற்றிருக்கவில்லை.

(இ) இலங்கை கணக்கீட்டு நியமம் 07

---

நியமத்தின் 07 ஆம் பந்தியின் பிரகாரம் காசு மற்றும் காசுக்கு சமனானவற்றின் மீதியாக கணக்கிடப்படாத ரூபா 7,837 தொகை காசு மற்றும் காசுக்குச் சமனானவையாக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஏ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்த ரூபா 48,323,446 தொகையான நிலையான சொத்துகள் அவற்றின் பாவனைக்கு உகந்த நிலையை அடைந்த திகதிகளை கவனத்திற் கொள்ளாது மொத்தப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு பெறுமானத்தேய்விடப்பட்டிருந்தன.
- (ii) நியமத்தின் 58 ஆம் பந்தியின் பிரகாரம் ரூபா 42,501,105 பெறுமதியான காணி மற்றும் கட்டிடங்கள் வெவ்வேறாக கணக்கீடு செய்யப்பட்டிராததன் காரணத்தால் வறையறையற்ற ஆயுட்காலத்தைக் கொண்ட காணிகள் பெறுமானத்தேய்விடப்பட்டிருந்தன.
- (iii) நியமத்தின் 51 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்தொன்றின் எஞ்சிய பெறுமதி மற்றும் பயன்படு ஆயுட்காலம் ஆகியன ஆகக் குறைந்தது ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டியதுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலைமைகள் மேற்படி மதிப்பீடுகளிலிருந்து வேறுபடுமாயின், அவ்வேறுபாடுகள் இலங்கைக் கணக்கீட்டு நியமம் 08 இன் பிரகாரம் கணக்கீட்டு மதிப்பீடுகளின் மாற்றமொன்றாக கருதி நடப்பாண்டின் மிகைக்கு அல்லது பற்றாக்குறைக்கு (வருமானக்கூற்றில்) உள்ளடக்கி இனங்காணப்பட வேண்டுமெனினும், நிறுவனத்தின் கடந்த 4 ஆண்டுகளுக்குரியதாக கணிப்பிடப்பட்ட நிலையான சொத்துக்களுக்கு உரிய பெறுமானத்தேய்வு பெறுமதியான ரூபா 5,640,303 முன்னைய ஆண்டுகளின் திரண்ட இலாபத்தின் அடிப்படையில் சீராக்கப்பட்டு கணக்கு வைக்கப்பட்டிருந்தது.
- (iv) நியமத்தின் பிரகாரம் நிலையான சொத்துக்களுக்குரியதாக மேற்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படுத்தல்கள் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (v) 2009 திசெம்பர் 31 ஆந் திகதிக்கு முன்னிருந்து முன்கொண்டுவரப்படும் ரூபா 840,774 தொகையான புத்துருவாகும் வேலைப் பெறுமதி 2015 திசெம்பர் 31 ஆந் திகதி வறையிலும் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதியினுள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

## **2.2.3 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்**

---

இருப்பு மற்றும் அட்டுறு செலவினம் ஆகிய கணக்கு வழக்கள் இரண்டில் நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதி மற்றும் பட்டோலைகளுக்கிடையே ரூபா 1,335,596 கூட்டுத்தொகையான வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.

## **2.2.4 கணக்காய்விற்கான சான்றுகளின்மை**

---

பின்வரும் ஒவ்வொரு விடயங்களுக்கு முன்னால் காட்டப்பட்டுள்ள எழுத்து மூல சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் அவற்றை திருப்திகரமாக சான்றுறுதிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாதிருந்தது.

விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்படாத சான்றுகள்
வியாபார, மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதிகள்	127,570,740	சான்றுறுதிப்படுத்தும் பதிவேடு மற்றும் மீதி உறுதிப்படுத்தல் கடிதங்கள்
பெற வேண்டிய மற்றும் முற்பண மீதிகள்	42,192,409	சான்றுறுதிப்படுத்தும் பதிவேடு மற்றும் மீதி உறுதிப்படுத்தல் கடிதங்கள்

## **2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்**

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன

- (அ) தனியார் முதல்டாளரொருவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 14,036,376 தொகையான பண மீதியொன்று நிதி நிலைமைக்கூற்றில் காண்பிக்கப்பட்டுள்ளதுடன், அது 2015 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2012 செப்டெம்பர் 09 ஆந் திகதி முதல் 2014 ஏப்ரல் 30 ஆந் திகதி வரையான 607 நாட்களுக்காக கரும்பு கட்டும் 700 சங்கலிகள் வங்கா சீனி தனியார் கம்பனிக்கு வழங்கியதன் மூலம் அறவிடப்பட வேண்டியதாக இருந்த ரூபா 4,249,000 வாடகைப் பணத்தை மீளாய்வாண்டில் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு நிறுவனம் தவறியிருந்தது.
- (இ) நிறுவனத்தால் 1988 ஆம் ஆண்டு முதல் 2010 மே மாதம் வரையான காலப்பகுதியினுள் பயன்படுத்திய மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 31,513,160 தொகை 2015 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

**2.3 சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை**

---

பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கணக்காய்வில் அவதானிக்கப்பட்டன.

**சட்டங்கள், விதிகள் மற்றும்  
பிரமாணங்களுடனான தொடர்பு**

**இணக்கமின்மை**

இலங்கை சனநாயக சோசலிசக்  
குடியரசின் நிதிப்பிரமாணக் கோவை

(அ) நிதிப்பிரமாணம் 156 (5) (6)

கணக்குகளில் அல்லது அதனுடன் தொடர்புடைய ஏதேனுமொரு ஆவணமொன்றில் அல்லது அழித்தல் காணப்பட கூடாததுடன் கணக்குகள் தொடர்பான அனைத்து கடிதங்கள் மற்றும் ஏடுகள், புத்தகங்கள், அறிக்கை குறிப்புக்கள், பதிவேடுகள் போன்றன முறையாக அகற்றப்படும் வரை உரிய கிரமத்தில் மற்றும் உயர்ந்த நிலையிலான பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டும். எவ்வாறெனினும் நிறுவனத்தின் காசுப் புத்தகம் மற்றும் ஏனைய பேரேட்டுக் கணக்குகளை அவ்வாறு பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) நிதிப் பிரமாணம் 756

மீளாய்வாண்டின் இறுதியில் காணப்பட்ட இருப்பு மற்றும் ரூபா 48,323,446 பெறுமதியான நிலையான சொத்துக்களுக்காக ஆண்டிறுதியில் பெளதீக மெய்மையாய்வொன்று இடம்பெற்றிருக்கவில்லை.

**3. நிதி மீளாய்வு**

---

**3.1 நிதி விளைவுகள்**

---

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டில் நிறுவனத்தின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 151,583 மிகையொன்றானதுடன், அதற்கு நேரோத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 13,020,428 ஆனமையால், முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 13,172,011 ஆன அதிகரிப்பொன்றினை காட்டியது. நிர்வாக செலவினங்கள் ரூபா 4,647,838 இனால்

அதிகரித்திருந்த போதிலும் திறைசேரி மானியம் ரூபா 17,117,091 பெறப்பட்டமை நிதி விளைவுகளிலான மேற்படி அதிகரிப்பு தொடர்பில் பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

### **3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு**

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனத்தின் மொத்த வருமானமான ரூபா 18 மில்லியனில் ரூபா 17.1 மில்லியன் அல்லது 91 சதவீதம் திறைசேரி மானியங்களை உள்ளடக்கியிருந்தது.
- (ஆ) நிறுவனத்தின் மொத்த செயற்பாட்டுச் செலவினமான ரூபா 18.6 மில்லியனில் ரூபா 15 மில்லியன் அல்லது 81 சதவீதம் ஊழியர் சம்பளம், வேதனம் மற்றும் படிகளைக் கொண்டிருந்தன.

### **4. செயற்பாட்டு மீளாய்வு**

---

#### **4.1 முகாமைத்துவ தொழிற்பாடுகள்**

---

2013 ஆகஸ்ட் 21 ஆந் திகதிய 13/1224/560/005 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஞ்ஞாபனம் மற்றும் குழு அறிக்கைகளின் பிரகாரம் செயலிழந்த முயற்சியெயான்றாக காணப்படும் வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தீர்க்கப்பட வேண்டுமெனினும் அவ்வாறு இடம்பெற்றிருக்கவில்லை.

#### **4.2 விளைவற்ற மற்றும் குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்**

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன

- (அ) நிறுவனத்திற்குச் சொந்தமான மொத்த நிலப்பரப்பு 8,596 ஹெக்டேயர்கள் ஆவதுடன், இதில் 56 சதவீதம் பரப்பளவான காணி கரும்புப் பயிர்ச் செய்கைக்காக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 31 சதவீதமான அல்லது 2,650 ஹெக்டேயர்கள் பரப்பளவான காணி பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.
- (ஆ) சீனித் தொழிற்சாலை மற்றும் உற்பத்திக்கூடத்திற்குச் சொந்தமான ரூபா 25,493,500 பெறுமதியான எஞ்சிய பெறுமதி கொண்ட 213 இலகு மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் இற்றைக்கு 21 வருடங்களுக்கு அண்மித்த காலமாக பாவனைக்கு எடுக்க முடியாது தொழிற்சாலையினுள் துருப்பிடித்தவாறு காணப்பட்டன.

## 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

---

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது பொது முகாமையாரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

**முறைமைகள் மற்றும்  
கட்டுப்பாட்டுத் துறைகள்**

---

**அவதானிப்புக்கள்**

---

- |   |  |
|---|--|
| (அ) கணக்கீடு  | ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நியமமொன்று பின்பற்றப்பட்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிராமை.  |
| (ஆ) இருப்புக் கட்டுப்பாடு                                 | இருப்பு மதீப்பீடான்று மேற்கொள்ளப்பட்டு காலாவதியான இருப்புக்களை அகற்றுவதற்கோ அல்லது பதிவழிப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிராமை                                |
| (இ) கடன்பட்டோர் மற்றும் (i) கடன்கொடுத்தோர்<br>கட்டுப்பாடு | கடன்கொடுத்தோர் மற்றும் கடன்பட்டோர் காலப்பகுப்பாய்வொன்று தயாரிக்கப்பட்டிராமை.<br>(ii) நீண்ட காலமாக அட்டு செலவினங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராமை |
| (ஈ) பதவியணியினர்<br>நிர்வாகம்                             | மனிதவளங்களை உச்சமாகவும் ஆக்கழூர்வமாகவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிராமை.   |